

INTER - ORGANIZATIONAL NEWSLETTER – DEC 2008

FORECASTING 08-09

Turnover	: 165% ↑
Infrastructure	: Automation
Profitability	: 100% ↑
Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS

Customers:

Up to Oct 08	: 309Nos
Up to Nov 08	: 313Nos

Performance: Nov 2008

Turnover growth	: 4.97 %
Employment growth	: 0.75 % ↓
100% Attendance	: 10.52%


MANAGEMENT

Ms. P.E. Nancy	: Director
Mrs. J. Vanajambika	: Director

KEY PERSONS

Mr. M.P.V. Jeyakumar	: CEO.
Mr. RS. Thangappan	: GM.
Mr. T. Amaladhas	: Plating.
Mr. T. Ramesh	: Production.
Mr. N. Murugan	: Design.
Mr. M. Suyambu	: Stores .
Mr. RM. Ravichandran	: Marketing.
Mr. C. Babu	: Finance.
Mr. R.Ramesh	: QA.
Mr.C. Sounder suresh	: Purchase
Mr.C. Kalidasan	: Outsourcing

ACHIEVEMENT



பணியில் சலிப்பு கூடாது

உள்ளம் முழுவதும் அன்பு மலர்கள் மலரும் போது வாழ்க்கையில் அழகும் ஆனந்தமும் பல்வெளியாய் படர ஆரம்பிக்கின்றன. அப்பகம்பல்வெளியில் தெய்வ சக்தியும், மனித பக்தியும் கைகோர்த்து நடனமிடுவதைக் காணலாம்.

பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் நம்மை தூக்கிப் போட்டு அலைக்கழித்து தடுமாற வைத்தாலும், எண்ணத்திலும் செயலிலும் பெருந்தன்மையோடு நடப்பவன் நிச்சயம் பாதுகாக்கப்படுவான்.

அன்றாடப் பணியில் சலிப்புடன் ஈடுபடாதீர்கள். எவ்வளவு தூரம் மனமார ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்பதை பாருங்கள். ஈடுபாட்டுடன் செய்யும் பணியில் மனநிறைவினைக் காண்பீர்கள்.

அன்போடு ஒரு செயலை செய்யும் போது பெருமித உணர்வு மேலோங்கும். அப்போது எல்லோரையும் உயர்வாக மதிக்கின்ற பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ள இயலும்.

நீங்கள் செவி கொடுத்துக் கேட்டால் மனிதனின் விடாமுயற்சியை தன்னம்பிக்கையை, அச்சத்தை வெல்லும் துணிச்சலை நல்ல எண்ணங்களை இறைவனே பாராட்டும் அருள்மொழிகளைக் கேட்கமுடியும்.

உலகத்தில் நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. வெள்ளமாக எங்கும் பாய்ந்து கொண்டுள்ளன. நம் மனக்கதவை நாம் திறந்து வைத்தால் நல்ல விஷயங்களை நம்மால் உணரமுடியும்.

தொகுத்தளித்தவர் பி.இ. நான்சி – டைரக்டர் அட்மின்.

வெற்றி நிச்சயம்

மனிதன் தன் வெற்றியை நிச்சயம் அடையக் கூடிய தீர்மானகரமான வழிகளைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அவை! இலக்கு அமைத்துக் கொள்ளுதல் (Goal Setting), செயல்திட்டங்கள் (Planning) மதிப்பீடுகளும் தொலைநோக்கும் (Values and Vision) முயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, பொறுமை, அன்பு, பணிவு, நட்பு, சுறுசுறுப்பு, ஆற்றல், ஈடுபாடு, பேசுவதைக் குறைத்து, கேட்பதை அதிகப்படுத்துவது, துணிவு, ஒழுக்கம், நேர்முறையில் செல்வது, நேர நிர்வாகம், குழு உணர்வு, மக்கள் தொடர்பு (Public Relations) சமூகப் பொறுப்புணர்வு ஆகிய குணங்கள் ஆகும்.

“பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானிகளை மேதைகளை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. அவர்கள் பிறந்த யூமியில் தான் நீயும் பிறந்திருக்கிறாய். உன் பெயரை உலகம் போற்ற வேண்டாமா? சாதிக்க வேண்டும் என்று உறுதி கொள். முயற்சியைத் தொடங்கு, சரித்திரம் உன் பெயர் சொல்லும்?”

தொகுத்தளித்தவர்

A.K.Subramanian

கேள்விக் குறி

கண்கள் உன்னை பார்ப்பதற்கு அல்ல
பூமியை பார்த்து நடப்பதற்கு...
கைகள் சைகை காட்டுவதற்கு அல்ல
வாழ்த்துவதற்கு...
பூமி என்னும் மேடை போட்டு
அதில்,
ஆட விட்டான் உன்னை
அதில் பல நாடகங்கள்
நாடகத்தில் பல வேஷங்கள்
என்று கலையும் உன் வேஷம்?

தொகுத்தளித்தவர்
S.Tharmaarasu - Production.

இயற்கை

காலங்கள் கடந்து போனாலும்
காவியங்கள் பல பிறந்தாலும்
பாசங்கள் மறைந்து போனாலும்
பலர் பாவங்களை உணர்ந்தாலும்
உலகமே வியந்து போகும்
உண்மையான ஒரே சரித்திரம்
மாறாத இயற்கை...

கனவு

நான் காண்பதெல்லாம் நடந்துவிட்டால்
என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...

கண்ணீர்

துக்கத்தை மட்டுமே சுமந்து
துன்பத்தை கரைப்பவன் கண்ணீர்...

பார்வை

கண்களாலும் வரைகிறேன்
ஓர் ஓவியம்.... பார்வை

மரமே!

சிறு விதையில் துளிர் விட்டு
நல்லவர் கெட்டவர் பாராமல்
வாழ்வு கொடுத்தாய்.
மழைக்கு ஒதுங்கவும்
வெயிலுக்கு இளைப்பாறவும்
இடம் கொடுத்தாய்.
உன்னை
அதர்மம் பல செய்து
அக்கறையின்றி வாழும்
மனித சமுதாயத்திற்கு
வெட்ட தகுதி ஏது?

அளித்தவர்

F.Arul Renis - Q.C Asst

பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின்
குடும்பத்தாட்டமிருந்து கவிதைகள்,
கட்டுரைகள், கதைகள் வரவேற்கப்படுகிறது.
- Editor

கான்பிடன்ஸ் கார்னர்

கி.மு. 333-ல் புகழ்பெற்ற நகரமான கோர்டியமில் கால் வைத்தது மாவீரர் அலெக்சாந்தரின் படை. அந்நகரை உருவாக்கிய மன்னர் ஒருவரின் பழங்காலத் தேரோன்று மிக இறுக்கமான முடிச்சுகளுடன் மரமொன்றில் கட்டப்பட்டிருந்தது.

அந்தத் தேரை அலெக்சாந்தரிடம் காட்டினார்கள்.

அந்த ஊரில் ஒரு நம்பிக்கை நிலவி வந்தது. அந்த முடிச்சை யார் அவிழ்க்கிறார்களோ அவர்கள் தான் ஆசிய கண்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்பதே அது.

அலெக்சாந்தர் அந்த முடிச்சை அவிழ்க்க முயன்று பார்த்தார். முடியவில்லை. பளிச்சென்று தன் உடைவாளை உருவினார். இந்த முடிச்சை அறுத்தார். ஆரவாரத்துடன் அவருடைய படை நகருக்குள் நுழைந்தது.

முற்றிலும் புதிய கோணத்திலிருந்து ஒரு தீர்வை யோசித்தார். முடிச்சுப் பிரச்சினை முடிந்தே போனது இதுவே வெற்றிக்கு வழி.

கான்பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது

அறிந்துகொள்வோம்

அதிகப்படியான சுத்தம் ஆஸ்த்துமா உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சுத்தமான காற்று, ஆரோக்கியமான உணவு, நல்ல மருத்துவச்சிகிச்சை ஆகியவைத் தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஆஸ்த்துமா மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அதே வேளையில் சுத்தமின்மை ஆரோக்கியமற்ற உணவு, மருத்துவ சிகிச்சையின்மை இவற்றைக் கொண்ட எழை மக்களுக்கு ஆஸ்த்துமா தொந்தரவு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் நுரையீரல் புற்றுநோயும் ஆஸ்த்துமாவும் 1980-ல் 68 லட்சம் பேரை பாதித்ததாகவும், 1996-ல் 146 லட்சம் பேரையும், 1999-ல் 173 லட்சம் பேரையும் பாதித்ததாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே வேளையில் சீனாவில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆஸ்த்துமா காணப்படுகின்றது.

குருகுலத் தென்றல் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

சாதனை படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள்



பெயர் : மார்டின் கூப்பர்
இடம் : இல்லினாய்ஸ், சிகாகோ
பிறப்பு : 1928

மனித வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உபகரணமாக விளங்குவது கைப்பேசி (Mobile) இது தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுகிறது. இதை கண்டறிந்த பெருமை இவரை சேரும். இது 1973 - ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அவர் பயன்படுத்திய பெயர் (Radio telephone system) என்பதாகும். இவர் மோட்டரோலா நிறுவனத்துடன் இணைந்து இதை வெளிக் கொண்டு வந்தார். தனது முதல் அழைப்பு டாக்டர். ஜேயல் என்ஜில் என்ற தனது நண்பரிடம் பேசினார். இவர் தற்போது Array Lomm என்னும் நிறுவனத்தை உருவாக்கி மொபைல் பிராட் பிராண்டு (Mobile brand brand), மொபைல் ரேடியோ (Mobile Radio) போன்ற product - களின் software களை உருவாக்கி வருகிறார்.

தொகுத்தளித்தவர்

ஜி.கல்யாண்குமார்.- System Admin.

Health Tips

1. Adding a high fibre supplement to your diet is a convenient and effective way to increase your daily fiber intake.
2. High - fibre snacks between meals will help you feel full until your next meal so you avoid snacking on junk foods.
3. Boost the fibre of your salads by adding raisins, nuts, shredded carrots, apple slices or sunflower seeds.
4. When increasing your fibre intake, increase you consumption of water as well. Extra water will help the fibre to remove more toxins from the body.
5. White meats generally contain less fat than dark meats. Turkey is one of the lowest fat meats and makes a great low-fat sandwich.

Did you know..

1. Brightly colored fruits and vegetables such as those that are yellow, orange, red, green, blue and purple - generally contain the most phytonutrients.
2. Women who develop breast cancer tend to have blood levels of carotenoids as much as 21% lower than those of healthy women.
3. Lycopene is better absorbed by the body after it has been heated during processing. Good examples are tomato sauce and ketchup.
4. Women in an Italian study who ate the fewest vegetables were 25% more likely to get breast cancer than those who ate at least five servings a day.

The above matters has taken from Fighting Body Pollution magazine

வாழ்க்கையில் நமது இலக்குகள்

வாழ்க்கையில் நமது இலக்குகள் நம் தகுதிக்கும், திறமைக்கும், மதிப்புக்கும் தகுந்தாற்போல் இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் குறிக்கோள்களைப் பார்ப்பார்கள். தோல்வியாளர்கள் தடைகளைப் பார்ப்பார்கள். குறிக்கோள் (Goal) இலக்கு வைக்கும்போது சமச்சீர் நிலை இருக்க வேண்டும். எந்தத்துறையிலும் ஈடுபாடு, ஆற்றல் இருந்து குறிக்கோளுடன் செயல்பட்டு சாதனை புரிந்து வெற்றி அடையும் போது, சமூகப் பொறுப்பு (Social Responsibility) - ஐ மனதில் கொள்வது முக்கியம்.

மேற்சொன்ன ஒவ்வொரு வழியையும், முறையையும் ஆராய்ந்து பார்ப்போம். வாழ்க்கையில் வேண்டியதை அடைவதற்கு இலக்கு அவசியம். நமது கவனத்தை ஒருமுகப்படுத்தினால்தான் இலக்கை அடைய முடியும். இலக்கு வைக்கும் திறன் கற்றுக் கொள்ளக் கூடியதாகும். வாழ்க்கை எனும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது, நமது கவனம் இலக்கின் மேல் இருக்க வேண்டும். "Set the Target and Hit it" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நாம் செய்யும் எந்தக் காரியமும் கால எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். இலக்குகள் மூன்று வகைப்படும். அவை குறுகிய கால இலக்குகள், இடைக்கால இலக்குகள், நீண்டகால இலக்குகள் எனப்படுவன.

கடுமையான வெய்யில் அடிக்கும்போது ஒரு காகிதத்தைக் காட்டி அசைத்துக் கொண்டிருந்தால், அது தீப்பிடிக்காது. ஆனால் அந்த வெய்யிலை ஒரு லென்ஸின் மூலம் மையப்படுத்தி அதன் கீழ் அந்தக் காகிதத்தை வைத்தால் தீப்பற்றிக் கொள்ளும். கால்பந்தாட்ட களத்தில் கோல் கம்பங்கள் நிறுத்தப்படுகின்றன. இவை இலக்கை அடைவதற்காக, இலக்கு அமைத்துக் கொள்வதில் பல்வேறு படி நிலைகள் செயல்பாடு அதே போல் இருந்தால், வெற்றி அடைவது நிச்சயம். தேர்வில் நல்ல மார்க்குகள் வாங்கி வகுப்பில் முதல் நிலையில் வர வேண்டும் என்ற இலக்கு இருந்தால்தான், சாதனைகள் புரியலாம். அதேபோல் விளையாட்டுப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும், சித்திரம், ஓவியம் வரைவது, பாட்டு, நடனம், நாடகம் முதலியவற்றிலும் ஈடுபாட்டுடன் கூடிய இலக்கு இருந்தால்தான் முதன்மையாக வரவாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில் இருக்கும் வாய்ப்புகள் கணக்கிலடங்காது. ஆகையால், இலக்கு வைத்துச் சாதனை புரிவதுதான் சரியான வழி. "When there is a will, there is a way"

மனம், சொல், செயல் இம்மூன்றிற்கும் ஒற்றுமை அல்லது ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். எண்ணியபடியே செய்ய வேண்டும். அறிவும், அனுபவமும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு வழிகாட்டி. நடைமுறை வாழ்க்கையில் அன்றாடம், அனேக சாதனையாளர்கள், வெற்றி வீரர்கள், இவர்களின் முயற்சிகள், குறிக்கோள்கள், எதிர்நீச்சல்கள், மன உறுதி இவற்றைக் கண்டு அறிந்து அவர்களின் அனுபவங்களைப் பாடமாகக் கற்று இளைஞர்கள் தங்கள் இலக்குகளை நன்கு அமைத்து, செயல்பட்டு, வெற்றி காண வேண்டும்.

“எண்ணித் துணிக் கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு” - குறள்

செய்யத் தகுந்த செயலையும் வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்த பின் எண்ணிப் பார்ப்பது சரியல்ல.

தெருத்தனித்தவர்

A.K.Subramanian

FUNCTIONAL WISHES

**Happy New Year
Jan-01**



**Pongal
Jan-15**

**Republic day
Jan-26**



Best Wishes From Tiaano Employees.

EXTERNAL SUPPORT

Banking : M/s. UCO Bank
Auditing : M/s. Nisar & Kumar
AQ Auditing : M/s. Juran Quality
Legal Advisers : Lr. M.K. Govindan
: Lr. Vincent
Central Excise : Mr. Raghavan
Health Care : M/s. Bethesda Hospital

BIRTH DAY WISHES

A.Ajith B/o. A.Alex Linnus-EDP	Jan 01
Master M . Pradeepkumar S/o. M. Kanagavalli-marketing	Jan 01
Mr.S.V.Kannabiran Marketing	Jan 03
S. Keerthana D/o. S. Sasirekha Marketing	Jan 05
Master M. VinothKumar S/o. G.S. Mohan Kumar	Jan 07
Master C. Ramanan S/o. S. China Thangam	Jan 07
Master R.P.Surya S/o. T.Raveendran-Logistics	Jan 09
Mr. A. Madhavan B/o. A. Mohan- Marketing	Jan 11
Mrs.G. Padmapriya HRD	Jan 11
Mrs. S. Sasirekha Marketing	Jan 19
Mr.P.Munu Swamy Production	Jan 19
Mr. M. Nagarajan Production	Jan 20
Miss. L. Menaka Planning	Jan 22
Mrs. Vanajambika Director	Jan 27
Mr. A. Nazirkhan Driver	Jan 30



எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே!

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

Best Wishes by Tiaano Employees.

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்

காய்ச்சலுடன் வலிப்பு :

ஒரு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது ஒரு நிமிஷ நேரத்துக்கு லேசாக வலிப்பு வருவது உண்டு. இதை மருத்துவத்தில் ‘ஃபெப்ரைல் ஃபிட்ஸ்’ (Febrile Fits) என்று கூறுவர். இந்த வலிப்பு காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட மாட்டாது. இதுபோன்று குழந்தைக்கு காய்ச்சலுடன் முதல் முறை வலிப்பு வந்த உடனேயே வலிப்பு வராமல் இருப்பதற்கான மருந்தைக் கொடுப்பது அவசியம்.

ஜலதோஷத்தைத் தொடர்ந்து....:

காற்று மூலம் வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு குழந்தைக்கு முதலில் ஜலதோஷம் வரலாம் இதனால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பாக்டீரியா நோய்த் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய காய்ச்சலை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

ரண ஜன்னி தடுப்பூசி : குழந்தைக்குத் தடுப்பூசியை முறையாகப் போட்டு வரும் நிலையில், காயம் ஏற்பட்டவுடன் ரண ஜன்னி தடுப்பூசி போடத் தேவையில்லை. சற்று ஆழமாகக் காயம் ஏற்படும்போது ரண ஜன்னி தடுப்பூசி போட்டால் போதுமானது.

மலேரியா காய்ச்சல்: கொகவினால் பரவுவது மலேரியா காய்ச்சல். ‘பாரசைட்’ எனப்படும் கிருமி நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் மலேரியாவில், காய்ச்சலுடன் அவ்வப்போது குளிர் எடுப்பது முக்கிய அறிகுறியாகும். இவ்வாறு குளிர் எடுக்கும் தருணத்தில் ரத்தப் பரிசோதனை செய்தால், ரத்தத்தில் கிருமி இருப்பது மைக்ரான்கோபில் தெரிந்து விடும். மேலும் குழந்தையின் உடலைப் பரிசோதனை செய்யும்போது, வயிற்றின் வலதுபுறம் உள்ள மண்ணீரல் வீங்கி இருக்கும். மருந்து சிகிச்சை மூலமே காய்ச்சலைக் கட்டுப்படுத்திவிட முடியும். ரத்த சிவப்பணுக்களை அழிக்கும் ஆற்றல் பெற்றது மலேரியா காய்ச்சல் கிருமி. எனவே மலேரியா காய்ச்சல் குணமானவுடன் இரும்புச் சத்துள்ள டானிக், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளும் சாப்பிடலாம்.

டெங்கு, சிக்கன்குனியா : டெங்கு, சிக்கன்குனியா ஆகியவை ஏஉஸ் எஜிப்டை எனப்படும் பகல் நேர கொசுவால் பரவும் வைரஸ் காய்ச்சல்கள் ஆகும். சிக்கன்குனியா காய்ச்சலைப் பொருத்தவரை காய்ச்சலுடன் விரல் இடுக்குகள் உள்பட உடலின் அனைத்து மூட்டுகளிலும் வலி ஏற்படும். காய்ச்சலின் அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

மருத்துவ மலர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது..

New Innings with Municipal Water Treatment

